

மலைக்க வைக்கும் மானாவாரி மலை வாழை..



10 ஆண்டுகளுக்கு வருமானம் தரும் பக்கக் கன்றுகள்!

வானத்தை வம்புக்கு இழுக்கும் உயரமான மரங்கள், சிலுசிலுவென காற்று, சிறகடிக்கும் பறவைகள், சிற்றோடைகள், காற்றைக் காயப்படுத்தாத சூழல் என இயற்கையின் ஒப்பற்ற ஓவியமாகக் காட்சி தருகிறது.. வேலூர் மாவட்டத்திலிருக்கும் ஜவ்வாது மலை. இந்தச் சூழலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.. மலைப் பகுதியில் நடக்கும் மானாவாரி இயற்கை விவசாயம்!

புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 34 கிராமங்களில், கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை, ஊடுபயிராக மிளகாய், ஓடைப் பகுதிகளில் நெல், சாமை, துவரை, மொச்சை என இயற்கை முறையில் மானாவாரி சாகுபடி சக்கை போடு போடுகிறது.

வாழையைப் பொறுத்தவரை மலைப் பகுதிக்கே உரித்தான, உதியன் ரகத்தைத்தான் பயிரிடுகிறார்கள். இதைப் பற்றி நம்மிடம் பேசிய அரும்பல்பட்டு இயற்கை உழவர் மன்ற செயலாளர் ஆண்டி, “ரொம்ப வருஷமா பூச்சிக் கொல்லி, ரசாயனம் எதுவும் போடாம வெறும் சாணத்தை மட்டும் போட்டுத்தான் விவசாயம் செய்றோம். இயற்கை வேளாண் இயக்கத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் வந்து எங்க பகுதி விவசாயிகளை இணைத்து சங்கமாக்கினார். இப்ப .. மண்புழு உரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எல்லாம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். முதலில் அரசாங்கத்திடம் மானியம், உதவினு வாங்குவதற்கு மிகவும் போராட வேண்டி இருக்கும். சங்கமா சேர்ந்த பிறகு.. அதிகாரிகளே தேடி வந்து கொடுக்கிறார்கள்.

வாரம் ஒரு லட்சம் காய்!

எங்க மலையில் 90 சதவிகிதம் மானாவாரிதான். வைகாசியில் இருந்து தை மாதம் வரைக்கும் மழை இருக்கும். இந்த மழையை வைத்துதான் நடக்கிறது எங்க மானாவாரி விவசாயம். ஒன்று,

இரண்டு விவசாயிகள் மட்டும் கிணறு வெட்டி விவசாயம் செய்றாங்க. உதியன் ரக வாழைப் பழம் மிகவும் சுவையாக இருக்கும். இயற்கை முறையில் மட்டுமே இங்கே விளைவிப்பதால், இந்த வாழைக்கு 'டிமாண்ட்' அதிகம். மலையிலேயே வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை வாழைச் சந்தை கூடும். அதில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுப்பாங்க. வாரத்திற்கு ஒரு லட்சம் காய் வரைக்கும் வெளியில் போகிறது' என்றார் ஆண்டி.

பட்டம் தேவையில்லை!

'உதியன் வாழைக்குத் தனியாக பட்டம் இல்லை. தை மாதத்துக்கு மேல் எந்த மாதமும் நடலாம். நிலத்தை உழவு அடித்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். வாழைக்கு, வாழை 6 அடியும், வரிசைக்கு வரிசை 8 அடியும் இடைவெளி இருப்பது போல் ஒன்றரை அடி ஆழம், 2 அடி அகலத்தில் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழியில் 3 கிலோ தொழுவரம் அல்லது மண்புழு உரத்தைக் கொட்டி, மேல் மண்ணைப் போட்டு மூடி, அதில் விதைக் கிழங்கை நடவு செய்ய வேண்டும். சமதளத்தில் ஏக்கருக்க 800 கன்றுகள் வைப்பது போல், மலைப்பகுதியில் செய்ய முடியாது. நில அமைப்ப, மேடு, பள்ளம் என இடத்துக்கு ஏற்ப ஏக்கருக்கு 400 முதல் 450 கன்றுகள் வரை நடலாம். விதைக் கிழங்குகளை பக்கத்தில் உள்ள விவசாயிகளிடம் வாங்கிக் கொள்ளலாம். ஒரு கிழங்கின் விலை 5 ரூபாய்.

பக்கக் கன்று கொடுக்குமே பல வருடத்திற்கு வருமானம்!

நடவு செய்த பிறகு, களை முளைப்பதைப் பொறுத்து இரண்டு களை எடுக்க வேண்டும். இடையில் மிளகாய், காராமணி, பீன்ஸ் மாதிரியான பயிர்களை நட்டு, அதிகபட்சம் 6 மாதத்திற்குள் ஒரு மகசூல் எடுக்கலாம். வாழைக்கு இடையில் உள்ள இடைவெளியில் சிறிய பாத்திகளை அமைத்து, அதில் ஊடுபயிர்களை நடலாம். மலையின் சீதோஷண நிலை, இயற்கை முறை விவசாயம் ஆகிய காரணங்களால் நோய் தாக்குதல் இருக்காது. பக்கக் கன்றுகளில் நான்கை மட்டும் விட்டுவிட்டு, மற்ற கன்றுகளைக் கழித்து விட வேண்டும். 10-ம் மாதம் தார் விடும். அந்த நேரத்தில் வயலில் தொழுவரத்தை இறைத்துவிட வேண்டும். வாய்ப்பு இருந்தால், ஏர் மூலமாக ஒரு உழவு போடுவது நல்லது.

13-ம் மாதம் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 400 தார்கள் வரை கிடைக்கும். அடுத்த நான்காவது மாதத்தில் இருந்து, பக்கக் கன்றுகள் மூலம் தார் அறுவடைக்கு வந்து விடும். முதல் அறுவடையை விட, அடுத்தடுத்த அறுவடைகளில் தார்களின் எண்ணிக்கை அதிகமாகக் கிடைக்கும். ஆண்டுக்கு ஒரு உழவு செய்து, தொழுவரத்தைத் தூவி முறையாகப் பராமரித்தால். ..

நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். சுமார் 10 ஆண்டுகள் வரை இப்படி தொடர் அறுவடை செய்யலாம்.

ஏக்கருக்கு 30 ஆயிரம்!

“ஒரு தாருக்கு 50 முதல் 100 காய்கள் வரைக்கும் இருக்கும். ஒரு காய் சராசரியா ஒரு ரூபாய்க்கு விலை போகிறது. ஆரம்பத்தில் 100 ஏக்கரில் நடந்த இந்த வாழை விவசாயம்.. இன்றைக்கு மலையில் இருக்கிற 34 கிராமங்களிலேயும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நடக்கிறது. உழவு, நடவு, அறுவடைனு எல்லா வேலைகளையும் பெரும்பாலும் விவசாயிகளும், அவங்க வீட்டு ஆளுங்களுமே செய்வாங்க. சிலர் தான் சம்பளத்துக்கு ஆளுங்களை கூப்பிடுவாங்க. பெரும்பாலும் ஏர் உழவுதான். அதனால், எல்லா விவசாயிங்க வீடுகளிலேயும் மாடு இருக்கும். அந்த மாட்டுச் சாணத்தையே உரமாக போட்டுக்குவோம்.

கிட்டத்தட்ட எல்லாமே தற்சார்பாக இருக்கிறதால் பெரிதாக செலவாகாது. ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்ய அதிகபட்சம் 8 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதுபோக.. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். அடுத்தடுத்த வருடங்களில் 50 ஆயிரம் வரைக்கும் இது அதிகரிக்கும். ஊடுபயிர் மூலமாக வருகிற வருமானம் தனி.

சத்தமில்லாத வருமானத்திற்கு சாமை!

மொழலை கிராம வேளாண் வளர்ச்சி திட்டப் பயனாளிகள் சங்கத் தலைவரான ஏகாம்பரம், “மலை விவசாயத்தைப் பொறுத்தவரை வாழை போடாத விசாயிகள், சாமையையும், எள்ளையும் விதைப்பாங்க. இந்த இரண்டு பயிரையும் உழவு போட்டு விதைத்து விட்டால் போதும்.. அறுவடை வரைக்கும் எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது.

சித்திரை மாதத்தில் வயலில் தொழுவரத்தைக் கொட்டி நன்றாக உழவு போட வேண்டும். வயலை நன்றாக ஆறவிட்டு, வைகாசி மாதத்தில் ஏக்கருக்கு 10 கிலோ சாமையை விதைத்து விட வேண்டும். களை எடுக்கத் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்காது என்பதால், எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது. விதைப்புக்குப் பிறகு, அறுவடை மட்டும் தான் வேலை. புரட்டாசியில் கதிர் முற்றியவுடன் அறுவடை செய்து, மாடுகளை வைத்து மிதிக்க வைத்தும், குச்சியால் அடித்தும் சாமையைப் பிரித்து எடுக்க வேண்டும். தூற்றி, சுத்தம் செய்து விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரில் சுமார் 2,000 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

பேய் என்.. பிரமாதம்!

சாமை அறுவடை முடிந்தவுடன் உழவு போட்டு, ஒரு வாரம் நிலத்தை காயவிட வேண்டும். நிலம் காய்ந்ததும் ஏக்கருக்க 5 கிலோ பேய் என் விதைத்து விட வேண்டும். இதற்கும் எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது. பெய்யும் மழையை வைத்தே விளைந்து விடும். தை மாதம் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த எள்ளை அடித்து, தூற்றிச் சுத்தப்படுத்தினால் .. ஏக்கருக்குத் தோராயமாக 400 கிலோ என் கிடைக்கும். கிலோ 30 ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

என் அறுவடை முடிந்தவுடன் நிலத்தை சும்மா போட்டு வைத்து விட வேண்டும். அடுத்து சித்திரையில் உழவு போட்டு வைகாசியில் சாமை, புரட்டாசியில் என் என மாற்றி மாற்றி சாகுபடி செய்யலாம்.

மானாவாரியில் ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்ய செலவு, வரவு கணக்கு		
விவரம்	செலவு	வரவு
உழவு	1,000	
விதைக் கிழங்கு (400 × 5)	2,000	
தொழுவரம்	1,000	
களை	3,000	
அறுவடை	1,000	
மகசூல் : 400 தார் × 75		30,000
மொத்தம்	8,000	30,000
நிகரலாபம்		22,000

தொடர்புக்கு : ஆண்டி, அலைபேசி : 99439-35077, ஏகாம்பரம், அலைபேசி : 96550-38223

புருஷோத்தமன், அலைபேசி : 98947 - 84863